



மன்னிப்போமா?

“மன்னிப்பதா? இந்த ஜன்மத்தில் முழுயாது”, “உள்கு மன்னிப்பே கிடையாது?”, “மன்னிக்க முழுயாத குற்றம்”, “மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன்”, “இவ்வளவு தீங்கு செய்து உள்ளன மன்னிக்க நான் ஒன்றும் மகான் இல்லை” – இப்படியான எண்ணாக்கள் தான் மன்னிப்பதைப் பற்றி பெரும்பாலும் இருக்கின்றன.

“தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்விக்க குணம்” – இந்தப் பழமொழியை பெரும்பாலும் நம்புவதால் நம்மில் பல பேர் மன்னிக்க முழுயாயல் இருக்கின்றோம். நம்மையைப் புண்படுத்தியவர்களை மன்னித்தால் அவர்கள் ஜெயித்து விடுவார்கள். மேலும் மேலும் புண்படுத்துவார்கள், நம்மைசூழிக்கம் செய்வார்கள், என நிமேனப்பதுண்டு. மற்றும் நம்குத் தீங்கு செய்தவர்களை எப்படி பழிக்குப்பழி தீர்த்துக் கொள்ளலாம் எனவும் நினைப்பதுண்டு. அப்பழியன்றால் இதற்கு முதலே இல்லையா?

உண்டு. மன்னிப்பது எவ்வளவு முக்கியம், ஏன் மன்னிக்க வேண்டும், எப்படி மன்னிக்கலாம்

என்பதைப் பற்றித் தான் இந்த கட்டுரை. இது வரை இக்கட்டுரையை நீங்கள் பழப்பதால், உங்களுக்கும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணாம் உள்ளது என்பது புரிகின்றது.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது – மன்னிப்பது என்பது நாம் மற்றவர்களுக்காக செய்யது இல்லை – நம் காயம் ஆகி நலமையை பற்றும் முன்னேறு – நமக்காக நாம் செய்து கொள்வது. சில நிகழ்ச்சிகள் சிலருடைய நடத்தைகள் நம் மனதில் ஆழாத வடிவாகி விடுகின்றது. இதனால் எரிச்சல், கோபம், வெறி, காழ்ப்புணர்ச்சி, பழி வாங்குவது போன்ற கட்டுரையான உணர்ச்சிகள் உண்டாகின்றன. இது உள்ளே களன்று கொள்ளாருக்கின்றது. இதனால் மனதில் நிம்மதியை இழந்து விடுகிறோம். கண்ணவே முழுநால் அந்த வருத்தமான நிகழ்ச்சி தான் தெரிகின்றது. ஆகையால் இப்பொழுது இருக்கக்கூடிய மகிழ்ச்சியை இழந்து விடுகின்றோம். புண்படுத்தியவர்களை மன்னிக்க முழுவதில்லை.

மன்னிக்காதலால் என்ன ஏற்படும் என்பதை பார்ப்போம். மேண்டாத ஒன்றை விடாப்பியாக வைத்துக் கொள்ளும் கூழ்நினை ? ரூபாகும்.

ஒரு அழகிய பழக்கத்தைப் பையில் வைத்துக் கொண்டு போனால், போகும் கீடிமஸ்ஸாம் துர்நாற்றும் யீசும். அதுபோல்,

வருத்துப்பாக்காடிய எண்ணாங்கள் எங்கும் எப்பொழுதும் கூடவே இருந்தால் நம்மைகின்று இப்பொழுது நிம்மதியாக இருக்க விருது. மேலும் யாருடனும் சாதாரணமாகப் பழக விடாது. இதனால் நேரம், அண்மை, உறவு இவற்றை இழந்து விடுவோம். மேலும் தவறு செய்யக்கூடிய நிலை ஏற்படும். எதிர்மறையான மனப்பாண்மை இருவாகி விடும். உதாரணம் “அவர்கள் நினைத்தால் எனக்கு உடம்பிப்பலாம் கொதிக்கிறது” என்று கோபத்தின் உச்ச நினைக்குப் போய் விடுவின்ற நிலை வரலாம்.

எதிர்மறையான எண்ணாங்களும் உணர்ச்சிகளும் இருத்தத்தில் சில உடச்சரப்புகளை ஏற்படுத்துகின்றன. திரும்பவும் திரும்பவும் நடந்ததையே நினைக்கும் பொழுது அந்த உடச்சரப்புகள் உடலில் பல ரசாயன மாறுதல்களை ஏற்படுத்தி, உறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றது – இதனால் பல விபாதிகள் – கிருதக் கொதிப்பு, நென்றுசீசல், வயிற்றுப் புண், இருதயக் கோளாறுகள் போன்றவை உருவாகின்றன.


இப்படி உலாவும் உள்ளத்தாலும் வலுவிழுந்து விடுகிறோம். இதுன் நியாரவைத்திற்கு முதல் பழ மன்னிப்பது தான்.

மன்னிப்பதின்றால் இன்னொருவர் தவறு செய்ததைக் கவனிக்காமல் இருப்பது. பொறுத்துப் போவது, ஒத்துப் போவது என்று அர்த்தம் இல்லை. அந்த நபர் மன்னிப்பு கேப்பதையோ அல்லது உணர்வதையோ கார்ந்ததும் இல்லை. திது நம்மைக் காப்பதற்கு நாம் செய்யத் தேவையானது. ஆக்கப்புரவான வழியில் முன்னே செல்வதற்கு மன்னிப்பது தான் சரியான வழி.

யன்னிக்கும் பொழுது, சிறைப்படுத்தப்பட பறவை விடுவிக்கப்படுவது போல், நமக்குள் இருக்கும் இடதங்கள் விடுவிக்கப்படுவிற்கு. இன்னொருவருடன் நமக்கு இருக்கும் அபிப்பிராய பேறும், உணர்ந்த ஆல்லது புரிந்து கொண்ட அவசதிப்பு, இழைக்கப்பட்ட தவறு, குற்றம் இவற்றால் ஏற்பட்ட ஆத்திரம், கோபம், மனக்கூப்பு போன்றவை ஒரு முழிவிற்கு வந்து விடும். பழி வாங்கும் அல்லது தண்டனை கொடுக்கும் மனப்பாண்மைமாறி விடும். நமக்குள் இருக்கும் அழிவு ஏற்படுத்தும் எண்ணாங்களைத் துவிர்த்து எதிர்காலம் மேம்படுவதற்கு நம்பிக்கை இல்லை.

“பலமயற்றவர்களால் மன்னிக்க முழியாது. மன்னிப்பது பலசாலியின் துண்மை” என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

எதை மன்னிப்பது? மன்னிக்க முழியாத குற்றம் என்று கிடையாது. உயிரினாங்களில் மனிதன் யட்டும் தான் தன சுயநால்த்திற்கு யற்றவர்களைக் காயப்படுத்தி, தான் வாழ இன்னொருவருடையதை ஆபகரித்து வாழ்கிறான். இதனால் பல தவறுகள் நபந்து விடுகின்றன. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்யாதவர்களே இவ்வுலவில் இல்லை என்று சொன்னால் மிகையாகாது. அப்பழியானால் தெரிந்தோ தெரியாயலோ தவறு செய்வது மனித குணம் என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதே மனிதனிடம் தான் மன்னிக்கும் தன்மையும் ஓன்று. மன்னிக்கும் பொழுது மனிதன் மேன்மையுடைய கிறான். தெய்வமாகின்றான்! நாம் செய்த தவற்றை நாம் மன்னிக்கத் துவங்கினால், மற்றவர்களை மன்னிப்பதும்



சீர்தியமாகலாம். நீங்கள் மன்னிப்பதற்குத் தயாரா?

எப்படி மன்னிப்பது?

நூதவ செயல் :

கண்களைமுழு நிவங்கள் மன்னிக்க வேண்டிய நூபரின் உருவத்தை நினைவில் கொண்டு வாருங்கள். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நினைத்துப் பாருங்கள் அவருக்கு நல்லது நடப்பது போல் கற்பணை செய்யுங்கள். ஆதே போல நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கற்பணை செய்யுங்கள்.

இரண்டாவது செயல் :

மற்றவர்களை மன்னிப்பதற்கு. “நான் உன்னை மன்னித்தேன்” என்று நேரிடையாக போய்ச் சொன்னால். “நீயார் என்னை மன்னிக்க? பெரிசா வந்து விட்டாயா, மன்னிப்பதற்கு? போ திங்கிருந்து” என்று நம்மைவிரட்டையாம். ஆகையால் நாம் நேரிடையாகச் சொல்ல வேண்டியது கிள்ளை. யேலும், நம்மைப்படி தின்னொருவர் புண்படுத்தி உள்ளாரோ அதைப் போலவே நாமும் அறிந்தோ அறியாமலோ அவர்களைப் புண்படுத்தியிருக்கலாம்.

ஆகையால், கிழே கொடுக்கப்பட்டுள்ள வரியை எழுதவும்.

நான் மன்னிக்க வேண்டிய நூபர்.....

“ந்.....செய்ததற்கு உன்னை நூபர் முழுமையாக மன்னிக்கிறேன்.

நீயும் என்னை மன்னிக்கு விடுவிப்பாயாக”.

இதை பல முறை சொல்வது நல்லது. இதை நாம் யெளையாக அயர்ந்து நமக்குள் கூறிக் கொள்ளலாம். இப்படி மன்னித்து பின்னர் நாம் முற்றிலும் எதிர்பார்க்காதவாறு அந்த நூபர் யாறுவாம்.

மூன்றாவது செயல்:

நாம் செய்த தவறுகளை மன்னிப்பது, நமக்குள் இருக்கும் சீர்திகளை ஒழித்து விடுவது. “நான் என்னை.....செய்ததற்கு மன்னித்தேன் என்று யளங்குத் தினிவாக்குவது.

மன்னிப்பு என்பது, பூதன்னை நக்கும் காலில் தன் நறுமணத்தை உதிர்ப்பது போல் தான். இவ்வாறு மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் எந்த விதமான கோபமோ தாபமோ கிள்ளாயல் நிம்மதியாக வாழுவார். மன்னிப்பதால் மட்டுமேழுமையான மகிழ்வை ரூசிக்க முடியும். வாருங்கள் மன்னிப்போமா? ■

— முழைவர் சுயதி நாராயணன்
மனித வள மேம்பாட்டுப் பலிற்சியாளர்

